இணைப்பு

(144 ஆம் பக்கத்திலுள்ள அடிக்குறிப்பைக் காண்க.)

அட்டவணை—1

வேளாண்மை மற்றும் சார்புத் துறைகளுக்கான 2021-2022 ஆம் ஆண்டிற்கான மூலதனம் மற்றும் வருவாய் ஒதுக்கீடு

(ரூபாய் ஆயிரத்தில்)

வ. எண்	துறை	மூலதனம்	வருவாய்	மொத்தம்
1.	வேளாண்மைத் துறை	200,43,05	8969,11,32	9,169,54,37
2.	தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை	6,24,03	1,972,87,39	1,979,11,42
3.	வேளாண்மைப் பொறியியல் துறை	26,61,02	606,28,22	632,89,24
4.	வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை	285,61,28	474,37,91	759,99,19
5.	தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்	...	603,19,10	603,19,10
6.	விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை	2,50,00	45,27,47	47,77,47
7.	சர்க்கரைத் துறை	...	7,40,83	7,40,83
8.	கால்நடை பராமரிப்புத் துறை	470,32,38	773,33,96	1243,66,34
9.	பால் வளத் துறை	2	44,37,09	44,37,11
10.	மீன் வளம்—மீனவர் நலத் துறை (உள்நாட்டு மீன் வளம்)	2,40,49	33,19,78	35,60,27

				(ரூபாய் ஆயிரத்தில்)
வ. எண்	துறை	மூலதனம்	வருவாய்	மொத்தம்
11.	தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்	...	394,55,41	394,55,41
12.	தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்	...	37,05,16	37,05,16
13.	கூட்டுறவுத் துறை (பயிர்க்கடன் போன்றவை)	11,58,56	6,236,05,26	6,247,63,82
14.	தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (நேரடி நெல் கொள்முதல் நிலையம்)	867,54,09	8,604,44,17	9,471,98,26
15.	ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை [MGNREGS, ஊரகச் சாலைகள், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்]	832,80,02	455,89,89	1,288,69,91
16.	பட்டு வளர்ச்சித் துறை	...	76,94,56	76,94,56
17.	வனத் துறை—வேளாண் காடுகள், மனித—விலங்கு மோதல்	70,70,11	561,69,56	632,39,67
18.	வருவாய்த் துறை—உழவர் பாதுகாப்புத் திட்டம், மாநில பேரிடர் நிவாரண நிதி (பயிர் சேதம்)	...	1547,82,86	1547,82,86
	மொத்தம்	**2,776,75,05**	**31,443,89,94**	**34,220,64,99**